

#### August 05, 2024

National Stock Exchange of India Limited	BSE Limited
Exchange Plaza	Phiroze Jeejeebhoy Towers
Bandra Kurla Complex (BKC)	Dalal Street
Bandra (east)	Mumbai - 400001
Mumbai - 400051	
Symbol: EQUITASBNK	Scrip Code No:543243

Dear Sir

#### Sub: Newspaper Advertisement on Eighth Annual General Meeting (AGM) of the Bank

Please find enclosed herewith the copies of advertisements published in Business Standard and Makkal Kural (in all editions) on August 05, 2024, inter-alia notifying the Eighth AGM of the Bank scheduled on September 10, 2024 and procedure for registration/updation of e-mail addresses.

Kindly take the above information on record.

Thanking you,

Yours faithfully, For **Equitas Small Finance Bank Limited** 

N Ramanathan Company Secretary

Encl: a/a



EQUITAS SMALL FINANCE BANK LIMITED
Regd. Office: 4<sup>th</sup> Floor, Phase II, Spencer Plaza, 769, Mount Road, Anna Salai,
Chennai-600002. Ph: + 91 44 4299 5000 Email: cs@equitasbank.com

#### Notice for the Attention of Shareholders of the Bank EIGHTH ANNUAL GENERAL MEETING OF EQUITAS SMALL FINANCE BANK LIMITED AND INFORMATION ON RECEIVING NOTICE & ANNUAL REPORT

The Eighth Annual General Meeting (AGM) of the Bank will be held on Tuesday, September 10, 2024 at 11.00 A.M. I.S.T, through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder, the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and SEBI Circular no. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05, 2023, read with the General Circulars Nos. 20/2020, 20/2021, 02/2022, 10/2022 dated 5 May 2020 14 December 2021, 5 May 2022 and 28 December 2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA") (hereinafter collectively referred to as "the Circulars") for holding of AGM through VC / OAVM, to transact the businesses as set out in the Notice of Eighth AGM.

In compliance with the above circulars, the electronic copies of Notice of the Eighth AGM along with the Annual report o 2023-24 will be sent only to the registered e-mail addresses of the shareholders available with the Bank / Depositor Participant(s) and will also be made available on the websites of the Bank https://ir.equitasbank.com/, the stock exchanges viz., BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com. The requirement to send physical copies of the Notice of the AGM along with the Annual report of FY 2023-2024 to shareholders holding physical shares and those who have not registered their email addresses has been dispensed with for the ensuing Annual General Meeting in accordance with the aforesaid SEBI and MCA Circulars.

Manner of registering / updating email addresses is as below:

1. Members who have not registered their email addresses and mobile numbers till date are requested to register the same in respect of shares held in dematerialised mode with their relevant Depositories through their Depository Participants

2. Physical shareholders are hereby notified that based on SEBI Circular / Master Circular no: SEBI/HO/MIRSD/MIRSD PoD-1/P/CIR/2023/37 dated March 16, 2023 and SEBI/HO/MIRSD/PoD-1/P/CIR/2024/37 dated May 07, 2024, all holders o physical securities in listed companies shall register the postal address with PIN for their corresponding folio numbers. I shall be mandatory for the security holders to provide mobile number. Moreover, to avail online services, the security holders can register their e-mail ID. Shareholder can register / update the contact details through submitting the requisite ISR 1 form along with the supporting documents.

ISR 1 Form can be downloaded by visiting the link: https://karisma.kfintech.com/downloads/2Form\_ISR-1.pdf

3. ISR Form(s) and the supporting documents are to be forwarded to RTA by sending hard copies which are self-attested, to the following address: KFIN Technologies Limited, Selenium Building, Tower-B, Plot No 31 & 32, Financial District Nanakramguda, Serilingampally, Hyderabad, Rangareddy, Telangana - 500 032. Detailed FAQ can be found on the link https://ris.kfintech.com/faq.html

For more information on updating the email and Mobile details for securities held in electronic mode, please reach out to the respective DP(s), where the DEMAT a/c is held.

4. After verification, the Bank/RTA will forward the Annual report for FY 2023-24 along with the Notice of 8th AGM to the

5. The Bank will be providing remote e-voting facility to all its Members to cast their vote on the businesses as set forth in the Notice of the Eighth AGM. Additionally, during the AGM, the Bank will be providing the facility of e-voting through e-voting system. The elaborate instructions of the process of e-voting including the procedure for participation of Members holding shares in physical form and Members who have not registered their email addresses, through remote e-voting or e-voting system during the AGM will be provided as part of the Notice of the Eighth AGM.

6. Shareholders may note that the Board of Directors in their meeting held on April 24, 2024, has recommended a dividend of Re. 1/- per equity share. The record date for the purpose of dividend for the financial year ended March 31, 2024 is August 9, 2024. The dividend, once approved by the shareholders in the ensuing AGM will be paid electronically within the statutory timelines through online transfer modes to those shareholders who have updated their bank account details. For shareholders who have not updated their bank account details, dividend warrants/ demand drafts/ cheques will be sent to their registered address. To avoid delay in receiving dividend, shareholders are requested to update their KYC with thei depositories (where shares are held in dematerialized mode) and with the Bank's RTA (where shares are held in physical mode) to receive dividend directly into their bank account on the payout date.

7. Shareholders whose shareholding is in dematerialized mode are requested to notify any change in address or bank account details to their respective Depository Participant(s). Shareholders whose shareholding is in physical mode are requested to opt for the Electronic Clearing System (ECS) mode to receive dividend on time in line with the Circulars Members are requested to note the following contact details for addressing queries / grievances, if any:

Company Secretary,

Date: August 3, 2024

Equitas Small Finance Bank Limited, 4th Floor, Phase-II, Spencer Plaza, 769, Mount Road, Anna Salai,

Fax: +9144 42995050, Email: cs@equitasbank.com | Email: einward.ris@kfintech.com Place : Chennai

Chennai - 600 002. Phone: +91 44 42995000;

KFIN Technologies Limited,

Selenium Tower B, Plot No 31-32, Gachibowli Financial Distric Nanakramguda, Hyderabad-500032

Toll Free Number- 1800-309-4001

For Equitas Small Finance Bank Limited Sd/- Ramanathan N. Company Secretary

#### THE ASKA COOPERATIVE SUGAR INDUSTRIES LTD.

P.O. Nuagam (Aska) - 761111, Ganjam District, Odisha email:askasugar@yahoo.co.in, GSTIN: 21AAAAT5989L1Z0

SHORT QUOTATION CALL NOTICE

Dt.01.08.2024 Letter No.(Engg.)/864

The Aska Co-operative Sugar Industries Ltd. Aska invites sealed quotation from reputed consultant/Firms for preparation of details project reports (DPR) in respect setting up 30TPH Bagasse fired boiler and 2.5MW power plant in the premises of Aska Cooperative Sugar Industries Ltd., Nugam, Dist-Ganjam, Odisha-761111. Interested consultant/Firms are requested to give their offer for above mentioned job on or before dt.14.08.2024 at 05:00P.M. Please visit our website www.askasugar.com for detailed Short Quotation Call Notice Managing Director

### **Chemcon Speciality Chemicals Limited**

(An ISO 9001:2015 and ISO 14001:2015 Certified Company) Regd. Office: Block Number 355, Manjusar Kunpad Road, Manjusar Village, Taluka Savli, Vadodara 391775, Gujarat. CHEMCON Email: investor.relations@cscpl.com | Website: www.cscpl.com | Tel: +91 265 2981195 | CIN: L24231GJ1988PLC011652

EXTRACT OF STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE, 2024

	l de la companya de			(Rs. In Lacs)	
	Particulars	Qı	Quarter Ended		Year Ended
		30-06-2024	31-03-2024	30-06-2023	31-03-2024
		(Unaudited)		(Unaudited)	
Π	Total income from operations	4,928.60	6,292.93	8,291.43	28,027.66
II	Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	736.60	415.51	800.25	2,625.76
III	Net Profit/(Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	736.60	415.51	800.25	2,625.76
IV	Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	536.88	290.32	590.83	1,919.30
V	Total Comprehensive Income for the period [comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	533.29	290.61	583.81	1,904.94
VI	Equity Share Capital	3,663.07	3,663.07	3,663.07	3,663.07
VII	Other Equity	-			42,072.84
VIII	Earning Per equity Share: (Face Value of Rs 10/each) (For the period not annualised)				
	Basic (in ₹)	1.47	0.79	1.61	5.24
	Diluted (In ₹)	1.47	0.79	1.61	5.24

The above is an extract of the detailed format of Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Company's website at www.cscpl.com and the Stock Exchange's Website at www.bseindia.com and www.nseindia.com.

> By order of the Board For Chemcon Speciality Chemicals Limited Kamalkumar Rajendra Aggarwal

Chairman & Managing Director Place: Vadodara Date: 3rd August, 2024 DIN: 00139199



Public Notice for Compulsory Delisting of Equity Shares of Companies in terms of Regulation 32 (5) (a) of SEBI (Delisting of Equity Shares) Regulations, 2021 Notice is now given that the equity shares of the following company is delisted w.e.f. July 05, 2024, in terms of Regulation 32 (5) (a) of Securities and Exchange Board of India (Delisting of Equity Shares) Regulations, 2021 ("Delisting

Regulations"). Section 21A of Securities Contract (Regulation) Act. 1956.

National Stock Exchange of India Limited ("Exchange"). Company Compulsorily Delisted due to Non-Compliance.

Name and Registered office address of the Company*	Fair value (Rs. per share)	Name of the Promoters of the company	Address of the Promoters of the company**
Soni Soya Products Limited	24.91/-	Dilip Kumar Soni	34, Ashish Nagar, Opp Adosh Padosh
Off no: CS-1, P Square Building 2 <sup>nd</sup> Floor, 350, Goyal Nagar, Indore, Madhya Pradesh - 452016			Apartment, Kanadia, Indore - 452016 Madhya Pradesh, India And Old-22B 18/276 Palya Road, Near Arya Samaj Nagda, Ujijain - 456335, Madhya Pradesh, India
		Javed Ali	120/1, Chhoti Maszid Ke Pass, Juna Risala,

Address available as per the records of the MCA/Exchange

\* Address available as per the records of the Exchange

#### Notes: The consequences of compulsory delisting include the following:

- . In terms of Regulation 34(1) of the Delisting Regulations, the Company, its whole-time directors, person(s) responsible for ensuring compliance with the securities laws, its promoters and the companies which are promoted by any of them shall not directly or indirectly access the securities market or seek listing of any equity shares or act as an intermediary in the securities market for a period of ten (10) years from the date of such delisting.
- In case of a company whose fair value is positive-
- such a company and the depositories shall not effect transfer, by way of sale, pledge, etc., of any of the equity shares held by the promoters / promoter group and the corporate benefits like dividend, rights, bonus shares, split, etc. shall be frozen for all the equity shares held by the promoters/ promoter group, till the promoters of such company provide an exit option to the public shareholders in compliance with sub-regulation (4) of regulation 33 of these regulations, as certified by the relevant recognized stock exchange;
- ii. the promoters, whole-time directors and person(s) responsible for ensuring compliance with the securities laws, of the compulsorily delisted company shall also not be eligible to become directors of any listed company till the exit option as mentioned in clause (a) is provided
- The onus of giving exit to the public shareholders is on the promoters o
- d. In terms of Regulation 33(4) of Delisting Regulations, the promoter(s) of the company shall acquire the delisted equity shares from the public shareholders by paying them the value determined by the valuer, within three months of the date of delisting from the recognised stock exchange, subject to the option of the public shareholders to retain their shares.
- In terms of Regulation 33(5) of Delisting Regulations, the promoter shall be liable to pay interest at the rate of ten percent per annum to all the shareholders, who offer their shares under the compulsory delisting offer, if the price payable in terms of sub-regulation (3) of Regulation 33 is not paid to all shareholders within the time specified under sub-regulation (4).

Any queries can be addressed to The Delisting Committee, Listing Department, National Stock Exchange of India Limited 'Exchange Plaza, C-1, Block-G, Bandra-Kurla Complex, Bandra (East), Mumbai 400 051. Contact no: +91 22 26598100 (32014), E-mail: ygandhi@nse.co.in, delisting@nse.co.in with cc to dl-insp-enf-delisting@nse.co.in.

The queries should be mandatorily emailed to the above specified email address Any anonymous queries would not be considered valid

Place: Mumbai Date: August **05**, **2024** 

For and on behalf of National Stock Exchange of India Limited



Quarter Ended

### **ARAGEN LIFE SCIENCES LIMITED**

(formerly known as Aragen Life Sciences Private Limited) CIN: U74999TG2000PLC035826

Registered and Corporate Office: Plot 28A, IDA Nacharam, Hyderabad, Telangana-500076, India Tel: +91 40 6692 9999 F: +91 40 6692 9900





#### Extract of standalone financial results for the quarter ended 30 June 2024 (amount in ₹ million)

S.	Particulars	Quarter ended			Year ended
No.		30 June 2024 Unaudited	31 March 2024 Audited (Refer Note 6)	30 June 2023 Unaudited	31 March 2024 Audited
1	Total Income from operations	3,897.36	3,736.29	3,419.28	14,602.08
2	Net Profit / (Loss) for the period (before tax, Exceptional and/or extraordinary items)	644.63	626.65	497.19	2,517.19
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or extraordinary items)	644.63	626.65	497.19	2,517.19
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or extraordinary items)	485.43	471.11	373.14	1,887.66
5	Total Comprehensive Income for the period/Year [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	510.69	474.89	563.61	2,022.22
6	Paid up Equity Share Capital (Face value of ₹ 10/- each)	2,044.14	2,044.14	2,044.14	2,044.14
7	Reserves (excluding Revaluation Reserve)				11,727.60
8	Securities Premium Account	0	0	0	0
9	Net worth	14,301.41	13,771.74	12,768.09	13,771.74
10	Paid up Debt Capital	5,881.01	6,004.48	5,193.68	6,004.48
11	Outstanding Redeemable Preference Shares	N.A.	N.A.	N.A.	N.A.
12	Debt Equity Ratio	0.42	0.44	0.41	0.44
13	Earnings Per Share (EPS) (Face value of ₹ 10 each fully paid) *				
	Basic EPS (Rs)	2.40	2.33	1.85	9.34
	Diluted EPS (Rs)	2.37	2.30	1.82	9.21
14	Capital Redemption Reserve				
15	Debenture Redemption Reserve	200.00	200.00	200.00	200.00
16	Debt Service Coverage Ratio	1.22	1.30	3.63	1.21
17	Interest Service Coverage Ratio	6.12	6.40	6.46	6.99
	*EPS not annualised for the quarter ended.				

### Notes:

Date: 02 August 2024 Place: Hyderabad

- 1. The above is an extract of the detailed format of quarterly/annual financial results filed with the Stock Exchange(s) under regulation 52 of the Listing Regulations. The above financial results have been reviewed and recommended by the Audit Committee at its meeting held on 29 July 2024 and approved by the Board of Directors at its meeting held on 02 August 2024. These Financial Results have been prepared in accordance with the recognition and measurement principles of Indian Accounting Standards (Ind AS) as prescribed under Section 133 of the Companies Act 2013 read with the relevant rules there under and the other accounting principles generally accepted in India.
- 2. For the other line items referred in Regulation 52(4) of the LODR Regulations, pertinent disclosures have been made to the stock exchange, BSE Limited, and can be accessed at www.bseindia.com. The full format of the quarterly/annual financial results including detailed notes thereon are available on the websites of the stock exchange- BSE Limited at www.bseindia.com and the Company at www.aragen.com.
- 3. During the year ended 31 March 2022, the Company had issued 2,000 rated, listed, redeemable, Non-convertible Debentures (NCDs) of face value ₹1,000,000 each for a total amount of ₹2,000 million on a private placement basis. These NCDs have been listed on the Stock Exchange (BSE Limited) with effect from 14 February 2022. The NCDs are repayable at the end of 36 months from the date of allotment and carry an annual interest rate of 7.75% per annum due on 11 February of every year
- 4. In terms of regulation 54(2) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the NCDs are secured by first charge on Property, plant & equipment, movable CWIP including immovable property at Mallapur unit with minimum asset cover of 1.25x.
- been no complaint pending for redressal at the beginning or at the end of the quarter. The equity shares of the Company are 6. Figures for the quarter ended 31 March 2024 represents the balancing figure between the audited figures in respect of the

5. During the quarter ended 30 June 2024, the Company had not received any complaints from the NCD holders and there has

- full financial year and the unaudited year to date figures up to the third quarter of the respective financial years. 7. The statutory auditors of the Company ("BSR and Co") have carried out a limited review of the above unaudited standalone financial results for the quarter ended 30 June 2024 and have issued an unmodified review report. The review report of the
- Statutory auditors was filed with the BSE Limited and also is available on the Company's website. 8. Subsequent to Quarter ended 30 June 2024, the Company has transferred its 100% stake in Aragen Bioscience, Inc., to its wholly owned subsidiary, i.e., Aragen Biologics Private Limited on 02 July 2024.

For Aragen Life Sciences Limited

Manmahesh Kantipudi Whole-time Director & CEO DIN:05241166





### **CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE, 2024**

(₹ in Crores) Year Ended

•		a a a a a a a a a a a a a a a a a a a	Lilaca	Tour Ellaca
SI. No.	PARTICULARS	30.06.2024 (Unaudited)	30.06.2023 (Unaudited)	31.03.2024 (Audited)
1	Revenue from Operations	3,639.08	3,718.08	15,001.78
2	Operating Profit (PBIDT)	515.72	465.45	2,121.95
3	Net Profit before Tax and Exceptional items	290.80	237.40	1,238.27
4	Net Profit before Tax but after Exceptional items	290.31	241.75	1,210.92
5	Net Profit after Tax and Exceptional items	218.30	158.59	805.94
6	Total Comprehensive Income [comprising Profit for the period (after Tax) and Other Comprehensive Income (after Tax)]	166.92	185.50	844.08
7	Equity Share Capital	52.14	49.25	52.14
8	Other Equity excluding Revaluation Reserve as shown in Audited Balance Sheet of previous year			4,434.57
9	Earnings Per Share (of ₹ 2/- each)			
	- Basic (₹)	7.72	5.93	29.84
	- Diluted (₹)	7.69	5.91	29.74

### Notes:

Udaipur

3rd August, 2024

\* Standalone financial information of the Company, pursuant to regulation 47(1)(b):

(₹ in Crores)

		Quarter Ended		
PARTICULARS	30.06.2024 (Unaudited)	30.06.2023 (Unaudited)	31.03.2024 (Audited)	
Turnover	2,506.77	2,462.76	10,349.49	
Operating Profit (PBIDT)	320.10	282.79	1,397.22	
Profit before Tax	193.57	152.48	881.97	
Profit after Tax	143.19	100.15	590.76	

Standalone Financial Results for the Quarter ended 30.06.2024 can be viewed on websites of the Company, National Stock Exchange of India Ltd. and BSE Ltd. at www.jktyre.com, www.nseindia.com and www.bseindia.com respectively

\* The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulation, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchange websites (URL- www.bseindia.com and www.nseindia.com) and on website of the Company at www.iktvre.com

JK Tyre adjudged 'Best in Class' ESG rating from CareEdge for the second consecutive year

Raghupati Singhania Chairman & Managing Director

For JK Tyre & Industries Limited





Admin. Office: 3, Bahadur Shah Zafar Marg, New Delhi-110 002, Fax: 91-11-23322059, Phone: 91-11-66001112, 66001122 Regd. Office: Jaykaygram, PO - Tyre Factory, Kankroli - 313 342, Rajasthan, Website: www.jktyre.com Corporate Identity Number: L67120RJ1951PLC045966

### சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழை பதிவு

# சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழை

## செம்பரம்பாக்கம் ஏரிக்கு 577 கன அடி நீர்வரத்து

திருவள்ளூர், நேற்று காஞ்சிபுரத்தில் மாலை தொடங்கிய மழை, விடிய, விடிய தொடர்ந்து இன்று காலையம் பல்வேறு பகுதிகளில் பெய்தது.

தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் நிலவுகிறது. மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது மிதமான மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இரவு விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் பல்வேறு பகுதிகளில் பெய்ததால், தொடர்ந்து மழை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று பெற்றோர் எதிர்பார்த்தனர்.

சென்னை, ஆனால் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் சென்ற பள்ளி. கல்லூரிக்கு பெரும் மாணவர்கள், பெற்றோர் சிரமத்துக்கு ஆளாகினர்.

இரவு முதல் மழை பெய்ததால்,

ஏரிகளில் நீர் இருப்பு

ஏரிகள்	மொத்த கொள்ளளவு (மில்லியன் கன அடி	இன்றைய நீர் மட்டம் (மில்லியன் கன அடி)	கடந்த ஆண்டு நீா் மட்டம் (மில்லியன் கன அடி)	ஏரிக்கு வரத்து (கன அடி)
<u></u>	3,231	83	1894	110
சோழவரம்	1081	102	107	0
புழல்	3,300	2513	2054	143
செம்பரம்பாக்கம்	3,645	1441	2520	577
தோவாய் கண்டிகை	500	303	361	15
வீராணம்	1465	935.20	956.70	19.54
மொத்தம்	13,222	5,377.20	7892.70	2799

பொதுமக்கள் தேங்கியிருப்பதால் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். பல்வேறு பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

மழை அளவு

நேற்று மாலை முதல் இன்று காலை 8 மணி வரை சென்னையில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதேபோல கேளம்பாக்கம் – செ.மீ., அடையாறு – 10 செ.மீ., எழும்பூர், திருவொற்றியூர் கத்திவாக்கம், செம்பரம்பாக்கம், கொளத்தூர் தலா 8 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், அண்ணா நகர், காஞ்சிபுரம் தலா 7 செ.மீ., தேனாம்பேட்டை, மணலி தலா 6 செ.மீ. மழை பதிவானது. இது தவிர, மாநிலத்தின் பல்வேறு

பதிவாகியுள்ளது. நெய்வேலி –11 செ.மீ. அரியலூரில் – 5 செ.மீ., பெரம்பலூர் – 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு 577 கன அடி நீர்வரத்து

திருவள்ளூர், மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 577 கன அடியாக இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 577 கன அடி வந்துக்கொண்டிருக்கிறது. போல் பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 110 கன அடி, புழல் ஏரிக்கு விநாடிக்கு கன அடி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 15 கன அடி என மழை நீர் வந்து கொண்டிருக்கிறது.

# திருவனந்தபுரம் அருகே ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

திருவனந்தபுரம், ஆக. *5*– திருவனந்தபுரம் அருகே ஆற்றில் குளித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீரில் முழ்கி பலியானார்கள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 50). இவரது மனைவி சரிதா. இவர்களது மகன்கள் அமல், அகில். நேற்று அவரகு வீட்டுக்கு சகோதரர் சகோதரி சுனில்குமார் மற்றும் ஸ்ரீபிரியாவின் குடும்பத்தினர் வந்துள்ளனர்.

அனில்குமாரின் மதியம் வீட்டில் 3 குடும்பங்களை சேர்ந்த அனைவரும் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். பின்பு அவர்கள் மூணாட்டுமுக்கில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார்கள். அங்கு பயிர்களுக்கு உரமிடும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். முடிந்ததும் அனைவரும் அங்குள்ள கரமனா ஆற்றில் குளித்துள்ளனர்.

பேப்பாறை அணையில் தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டிருந்ததால் வெள்ளப்பெருக்கு கிடீரென ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனில்குமாரின்சகோதரிஸ்ரீபிரியாவின் மகன் ஆனந்த் ஆற்று வெள்ளத்தில் செல்லப்பட்டார். அடித்துச் இதனைப்பார்த்த மற்றவர்கள் அவரை

காப்பாற்ற முயன்றனர். அப்போது

இழுத்து

அவர்களும் வெள்ளத்தில்

செல்லப்பட்டனர்.

அனில்குமாரின் மகன் அகில், சுனில்குமாரின் மகன் அனந்தராமன் ஆகியோர் ஆற்றில் நீந்தி கட**ந்**து வெளியே வந்துவிட்டனர். ஆனால் அனில்குமார், அவரது மகன் அமல், ஸ்ரீபிரியாவின் ஆனந்த், மகன் சுனில்குமாரின் மகன் அத்வைத் ஆகிய<sup>்</sup> 4 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு நெடுமங்காடு தீயணைப்பு வீரர்கள் அவர்கள்

அடித்துச் செல்லப்பட்ட 4 பேரையும் பிணமாக மீட்டனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

காரணமாக பேப்பாறை மழை தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் கரமனா ஆற்றில் அதிகமாக தண்ணீர் அறியாத சென்றுள்ளது. அனில்குமாரின் குடும்பத்தினர் குளித்துள்ளனர். ஆற்றில் இறங்கி அப்போது ஒருவர் பின் ஒருவராக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்து விட்டனர்.

அனில் குமார் ஐ.ஜி. ஹர்ஷிதா அட்டல்லூரிக்கு டிரைவராக வேலை செய்தார். அவரது மகன் அமல் நெடுமாங்காடு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். ஆனந்த் பயிற்சி மாணவனாகவும், அத்வைத் வந்துள்ளார் கல்லூரியில் படித்து என்பது குறிப்பிடத்தக்கது.

# தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டவர் எதிர்த்து போட்டி

# நெல்லை மாநகராட்சி தி.மு.க. மேயராக ராமகிருஷ்ணன் தேர்வு

நெல்லை, ஆக. 5– நெல்லை மாநகராட்சி புதிய மேயராக தி.மு.க.வின் வேட்பாளர் அதிகாரப்பூர்வ தேர்வு ராமகிருஷ்ணன் செய்யப்பட்டுள்ளார்.

ெல்லை <sup>\*</sup> மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்காக இன்று காலை நடைபெற்ற தேர்தலில் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட, தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட வேட்பாளர் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகளை கொண்டது. இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 44 பேரும், அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் 7 பேரும் என மொத்தம் 51 கவுன்சிலர்கள் தி.மு.க.வுக்கு அண்ணா உள்ளனர். தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேர் உள்ளனர்.

நெல்லை மாநகராட்சி மேயராக பி.எம்.சரவணனுக்கும், இடையே கவுன்சிலர்களுக்கும் கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து மேயரை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

புதிய மேயர் வேட்பாளராக தி.மு.க சார்பில் மாநகராட்சி 25வது வார்டு கவுன்சிலர்கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சுகபுத்ரா கலைமையில் மாநகரா**ட்**சி தேர்தலுக்கான அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

வளாகத்தில்



போலீஸ் கமிஷனர் கீதா தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து காலை 10 முதல் கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடைபெறும் ராஜாஜி மைய கூட்ட அரங்குக்கு வர தொடங்கினர்.

சைக்கிளில் வந்தார்

மேயர் தி.மு.க முன்னதாக கிருஷ்ணன் வேட்பாளர் ராம சைக்கிளில் தனது கவுன்சிலர்கள் புடை சூழ வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்தார். கவுன்சிலர்கள் தவிர வேறு யாரும் மாநகராட்சி அலுவலகத்திற்குள் வர

அனுமதிக்கப்படவில்லை.

பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரான கமிஷனர் சுகபுத்ரா முன்னிலையில் மனு வழங்கப்பட்ட<u>து</u>. அப்போது கவுன்சிலர் ராமகிருஷ்ணன் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டு தேர்தல் நடக்கும் அரங்குக்கு சென்றார்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட 6வது கவுன்சிலர் வார்டு பவுல்ராஜ் அதிகாரிகளிடம் வேட்பு மனுவை வாங்கிக் கொண்டு தேர்தல் நடக்கும் அரங்கிற்கு சென்றார். மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து பேரும் வேட்பு மனுவை நிரப்பி அதிகாரியிடம் வழங்கினர். அப்போது தி.மு.க. வேட்பாளர் கிட்டுவுக்கு ஆதரவாக கவுன்சிலர் சுதாமூர்த்தி, முன்மொழிந்தார். கோகுல வாணி இதே வழிமொழிந்தார். போல் வேட்பாளர் பவுல்ராஜிக்கு ஆதரவாக 4வது வார்டு தி.மு.க கவுன்சிலர் முன்மொழிந்தார். ம.தி. மு.க. கவுன்சிலரான சங்கீதா தொடர்ந்து வழிமொழிந்தார். அதிகாரிகள் வேட்பு மனுவை பரிசீலனை செய்த பின்னர் 2 பேரின் மனுக்களையும் ஏற்றுக் கொண்டனர். . தொடர்ந்து மேயரை அகனைக் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

கிட்டு மேயராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு தெரிவிக்கப்பட்ட இருப்பதாக நிலையில் போட்டி வேட்பாளராக இருப்பதால் தேர்தல் பவுல்ராஜ் நடைபெற்றதில் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

வெற்றி ராமகிருஷ்ணனுக்கு சான்றிதழை மாநகராட்சி கமிஷ்னர் அண்ணா பல்கலைக்கழக குழு விசாரணையில் திடுக்கிடும் தகவல்

# பல்வேறு என்ஜினியரிங் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணியாற்றியதாக 676 பேராசிரியர்களின் மோசடி அம்பலம்

### 22 கல்லூரிகளில் ஒருவர் முழு நேர பேராசிரியராக பதிவு

சென்னை, ஆக. 5– அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 2023-2410 கல்வியாண்டில் 676 பேராசிரியர்கள் பல்வேறு நேரத்தில் கல்லூரிகளில் என்ஜினீயரிங் முழு நேர பேராசிரியர்களாகப் பணியாற்றியிருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இதில் வருகின்றன. ஆதார் எண்ணை முறைகேடாகப் பயன்படுத்தி பேராசிரியர்கள் சிலர் நேரத்தில் முறைகேடாக கல்லூரிகளில் பணியாற்றிய அறப்போர் இயக்கம் தகவல்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறைகேட்டில் 800 பேர் வரை

ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக 3 பேர் கொண்ட அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களை

அழைத்து விசாரிக்க இக்குழுவினர்

திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக 211 பேராசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது 676 ஆக அதிகரித்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பக்கிறது. அதோடு

கல்லூரிகளில் படித்த மாணவர்களின்

**கவலையையும்** 

குறித்து

நிலை

ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து அண்ணா வேந்தர் பல்கலைக்கழக துணை வேல்ராஜ் கூறுகையில், ''விசாரணையில் ஒரே ஒரு பேராசிரியர் கல்லூரிகளில்

பேராசிரியராகப் பணியாற்றுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் இதுபோன்ற முறைகேட்டில் என்றார்.

''இவர்களுக்கு எந்தக் கருணையும் வழங்கப்படாது. இவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் எந்த என்ஜினீயரிங் கல்லூரியிலும் பணியாற்ற முடியாத வகையில் தடை செய்யப்படும்.

நடவடி**க்**கை எடுக்கும் பேராசிரியரிடமும் ஒவ்வொரு விளக்கம் கேட்கப்படும். இதுபோன்ற பேராசிரியர்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டு, கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்'' என்றார்.

இதுவரை 80 கல்லூரிகள் விளக்கம் அளித்துள்ளன. ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படும் துணைவேந்தர் தெரிவித்தார்.

# கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் ரங்கநாயகி: தி.மு.க. அறிவிப்பு

மாநகரா**ட்**சி மேயர் வேட்பாளராக 29வது வார்டைச் சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 97 வார்டுகளை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கைப்பற்றினர். இதனை அடுத்து கோவை மாநகரா**ட்**சி மேயாரக ஆனந்தகுமார் கல்பனா செய்யப்பட்டார்.

கோவை மாநகராட்சியின் 6வது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையை கல்பனா பெற்றார். ஆனால், கடந்த சில மாதங்களாக தி.மு.க. கவுன்சிலர்களே மேயர் கல்பனா மீது அதிருப்தியில் இருந்தனர். உறுப்பினர்களுடனும், அதிகாரிகளுடனும் மோதல் போக்கை கடைபிடித்தார். இது குறித்து தி.மு.க. தலைமைக்கு புகார் வந்ததையடுத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது.

பெயர் மாற்றம்

ரீனா (Reena), கணவர் பெயர்:

ரிஷாப் பி ஜெயின் (Rishab P

Jain) பிறந்த தேதி: 14 ஜுன்

1989, வில்லா 49, நார்த் டவுன்

பின்னி மில், வி.டி.சி: பெரம்பூர்

பாராக்ஸ், சென்னை-600012,

என்ற முகவரியில் வசிக்கும்

நான் இனி ரீனா ஜெயின்

(REENA JAIN),

என்று அழைக்கப்படுகிறேன்

மாண்புமித மூன்றாவது கூடுதல்

மாவட்ட நீதிபதி நீதிமன்றப்

கோயம்புக்கார்

O.S.No.1169/2022

नकीतं

குடியிருப்பு கதவு எண்.202/2. GNT ரோடு, எருக்கள்சோரி,

அறிவிப்பு

மற்றும்

12.09.2024

வாய்தா போடப்பட்டுள்ளது. அன்று

நீர் மேற்படி நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு நேரிடையாகவோ

அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ

ஆஜராகி உமது ஆட்சேபனைகளை

நீங்கள் தவறும்பட்சத்தில் மேற்படி

அசல் வழக்கானது

Gardieringon

ஒருதலைபட்சமாக

S. ஞானசேகரன், M.A.,B.L.,

A.சம்பத்குமார், B.A.,B.L.,

S.S.முத்துக்குமார், M.A.,B.L.,

வழக்கறிஞர்கள், கோவை–18

<mark>ஏல அறிவிப்பு</mark> outham Chand Jain,

134, Rasappa Chetty Street, Park Town, Chennai-3 என்ற விலாசத்தில்

உள்ள அடகு கடையில் 1.1.2022 முதல் 31.12.2022 வரை தேதியிலான

அட்கு வைத்து மீட்கப்படாத தங்கம் வெள்ளி, இதர பொருட்கள் நாஎ்

அடகு வைத்து மடகப்படாத தங்கம், வெள்ளி, இத்ர பொருட்கள் நாள் 30.08.2024 அன்று மதியம் 1.00 மணியளவில் மேற்படி விலாசத்தில் மெஸர்ஸ் போஹராஸ் ஆக்ஷ்னிஸ்

துணை வட்டாட்சியர் முன்னிலையில்

\*\*\*\*\*\*
Suraj Kanwar, No. 134,
Rasappa Chetty Street, Park

Town, Chennai-3 என்ற விலாசத்தில்

உள்ள அடகு கடையில் 1.1.2022 முதல் 6.12.2022 வரை தேதியிலான அடகு வைத்து மீட்கப்படாத தங்கம், வெள்ளி, இதர பொருட்கள் நாள் 30.08.2024 அன்று மதியம் 12.30 மணியளவில் மேற்படி விலாசத்தில்

மெஸர்ஸ் போஹ்ராஸ் ஆக்ஷ்னீர்ஸ்

துணை வட்டாட்சியர் முன்னிலையில்

Velachery, Chennai-42 என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில்

1.2.2021 முதல் 20.2.2023 வரை தேதியிலான அடகு வைத்து

தேதியிலான அடகு வைத்து மீட்கப்படாத தங்கம், வெள்ளி, இதர

பொருட்கள் நாள் 19.08.2024 அன்று காலை 11 மணியளவில் மேற்படி விலாசத்தில் மெஸர்ஸ் போஹ்ராஸ்

**ஆக்ஷ்னீர்ஸ்** ஏலக் கம்பெனியரா

பல்லாவரம் துணை வட்டாட்சியர்

pன்னிலையில் பகிரங்கமாக ஏலம்

\*\*\*\*\* Prakash

Gandhi Road Chennai-42 என்ற

பகிரங்கமாக ஏலம் போடப் படும்**.** 

No.107/201,

போடப் படும்.

பகிரங்கமாக ஏலம் போடப் படும்.

ஏலக் கம்பெனியரால் பல்

த/பெ.திருத்திமுத்து நாடார்.

திரு.V.T.முருகன்,

சென்னை-118.

பிரதிவாதிகளுக்கு

பரிகாரங்கள் வேண்டி

மேற்படி

விஎம்புகை

செய்துள்ள

கெரிவிக்குக்

முடிவுசெய்யப்படும்

forп (Reena).

15ம் பிரதிவாதி

வாதியானவர்

தாக்கல்

இதனையடுத்து உடல் நலக்குறைவு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சமீபத்தில் மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த ராஜினாமாவை ஏற்று, மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நாளை நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. காலியாக உள்ள மேயர் பதவியை கைப்பற்ற தி.மு.க. பெண் கவுன்சிலர்களிடையே பலத்த போட்டி இருந்தது. கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மூலம் பலரும் முயற்சி செய்தனர்.

இந்நிலையில், மேயரை புதிய தேர்வு செய்வது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கோவையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 29வது வார்டு திமு.க. கவுன்சிலர் ரங்கநாயகி மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப் பட்டார். கணபதி பகுதியை சேர்ந்த

முதல்முறை கவன் சிலர் கோவை எம்.பி. ராஜ் கு மா நின் ஆதரவாளர் ஆ வார். மையர் வேட்பாள

தான் ாாக செய்யப்படாததால் கவன்சிலர் மீனா லோகு வார்டு அழுதப்படியே அங்கிருந்து புறப்பட்டு கோவை மாநகராட்சி சென்றார். பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை காலை மறைமுக 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, மாநகராட்சி

நிர்வாகம் செய்து வருகிறது.

equitas

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் பதிவு அலுவலகம்: 4வது மாடி, ஸ்பென்ஸர் ப்ளாசா, ஃபேஸ் 2, 7៩9, மவுண்ட் ரோடு, அண்ணாசாலை, சென்னை-2. CIN: L65191TN1993PLC025280 Ph: 044 4299 5000 | Email: cs@equitasbank.com | www.equitasbank.com

வங்கியின் பங்குதாரர்கள் கவனத்திற்கு

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்-ன் எட்டாவது வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் அறிவிப்பு / வருடாந்திர அறிக்கை பெறுதல் குறித்த தகவல்கள்

நிறுவனங்கள் சட்டம் 2013ன் அனைத்து பொருந்தத்தக்க கூறுகளுக்கு இணங்கவும் அதில் உள்ள விதிகளுக்கு உட்பட்டும் காணொளி காட்சி /பிற ஒலி ஒளி சாதனங்கள் வாயிலாக எட்டாவது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள செயல்களை நிறைவேற்ற, வருடாந்திர பொதுக் கூட்டம் மேற்கொள்வதற்காக கம்பெனிகள் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் 5 மே 2020, 14 டிசம்பர் 2021, 5 மே 2022 மற்றும் 28 டிசம்பர் 2022 தேதிகளிட்ட சுற்றறிக்கைகள் எண்கள்.20/2020, 20/2021, 02/2022, 10/2022 (கம்பெனிகள் விவகாரங்கள் துறை அமைச்சக சுற்றறிக்கைகள்) உடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015 மற்றும் செபி ஜனவரி 05, 2023 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 வங்கியின் எட்டாவது வருடாந்திர பொதுக் கூட்டம், காணொளி காட்சி /பிற ஒலி ஒளி சாதனங்கள் வாயிலாக, செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி, 2024 செவ்வாய்க்கிழமை அன்று இந்திய நேரப்படி காலை 11.00 மணிக்கு நடைபெறும். வருடாந்திர பொதுக் கூட்டம் பற்றிய அறிவிப்பின் மின்னணு வடிவ நகல்கள், 2023-24 ஆண்டின் வருடாந்திர

அறிக்கையுடன் வங்கியிடம் / டெபாசிட்டரி பங்கேற்பாளர் (கள்) வசம் உள்ள பங்குதாரர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு மட்டும் அனுப்பி வைக்கப்படும். மேற்சொன்ன ஆவணங்கள், வங்கியின் https://ir.equitasbank. com/ இணையதளத்திலும் பங்குச்சந்தையின் அதாவது பிஸ்இ லிமிடெட்ுன் www.bseindia.com இணையதளத்திலும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ் ஆஃப் இந்தியா லிமிடெட்-ன் www.nseindia.com இணையதளத்திலும் கிடைக்கும். மேற்கூறிய செபி மற்றும் எம்சிஏ சுற்றறிக்கைகளுக்கு இணங்க தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்து கொள்ளாத, காகித வடிவ பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்களுக்கு 2023-24 நிதி ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை இணைக்கப்பட்ட வருடாந்திர பொதுக் கூட்டம் பற்றிய அறிவிப்பின் காகித வடிவ நகல்களை அனுப்பும் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்து கொள்வதற்கான / புதுப்பிப்பதற்கான வழிமுறைகள்:

. டிமெட்டீரியலைஸ் முறையில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாராகள் இதுவரை தங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் மொபைல் எண்களை பதிவு செய்யாத பட்சத்தில் தங்கள் டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் (DP) மூலம் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

் செபி சுற்றறிக்கை/ முதன்மை சுற்றறிக்கை எண்: SEBI/HO/MIRSD/MIRSD-PoD-1/P/CIR/2023/37, மார்ச் 16. 2023 தேதியின் அடிப்படையில் மற்றும் SEBI/HO/MIRSD/PoD-1/P/CIR/2024/37 மே 07, 2024 தேதியின் அடிப்படையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் உள்ள அனைத்து காகித வடிவிலான பத்திரங்களை வைத்திருப்பவர்களும் அஞ்சல் முகவரி மற்றும் அவற்றின் தொடர்புடைய ஃபோலியோ எண்களுக்கான பின் ஆகியவற்றை பதிவு செய்யுமாறு இதன்மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரங்களை வைத்திருப்பவர்கள் மொபைல் எண்ணை வழங்குவது கட்டாயமாகும். மேலும், ஆன்லைன் சேவைகளைப் பெற, பத்திரதாரர்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யலாம். ISR-1 படிவத்துடன் தேவையான ஆவணங்களை சமாபிப்பதன் மூலம் பங்குதாராகள் தங்களுடைய தொடர்பு விவரங்களை பதிவு செய்யலாம் / புதுப்பிக்கலாம். பின்வரும் லிங்க் https://karisma.kfintech.com/downloads/2Form ISR-1.pdfஐ கிளிக் செய்வதன் மூலம்

ஐஎஸ்ஆர் 1 படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். 3. ISR படிவம்(கள்) மற்றும் துணை ஆவணங்களை RTA-ன் மூலம் பின்வரும் முகவரிக்கு சுய சான்றளிக்கப்பட்ட காகித நகல்களை அனுப்பலாம்: கேபின் டெக்னாலஜிஸ் லிமிடெட், செலினியம் பில்டிங், டவர் பி, பிளாட் எண் 31 & 32, நிதி மாவட்டம், நானக்ராம்குடா, செரிலிங்கம்பள்ளி, ஹைதராபாத், ரங்காரெட்டி, தெலுங்கானா 500 032. அடிக்கடி கேள்விகளை https://ns.kfintech.com/faq.html இணைப்பில் காணலாம்

மின்னணு முறையில் பத்திரங்களை வைத்திருப்பவர்கள் மின்னஞ்சல் மற்றும் மொபைல் விவரங்களைப் புதுப்பிப்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு, டீமேட் கணக்கை வைத்திருக்கும் அந்தந்த DP(களை) தொடர்பு கொள்ளவ முறையான சரிபார்ப்புக்குப் பிறகு, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு 8வது வருடாந்திர பொதுக்

கூட்ட அறிவிப்பு மற்றும் 2023–24ஆம் ஆண்டு அறிக்கை ஆகியவற்றை வங்கி/RTA அனுப்பும். எட்டாவது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வணிகங்களில் வாக்களிக்க வங்கி அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைதூர மின்னணு வாக்களிக்கும் வசதியை வழங்கும். மேலும் வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது, மின்னணு வாக்கு பதிவு முறை மூலம் மின்னணு வாக்கு பதிவு செய்ய வங்கி வசதியை வழங்கும். காகித வடிவில் பங்கு வைத்திருப்பவர்களும் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்து கொள்ளாதவர்களும் வாக்களிக்க ஏதுவாக வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெறும் தருணத்தில் தொலைதூர மின்னணு வாக்களித்தல் அல்லது மின்னணு வாக்கு பதிவில் பங்கேற்றல் பற்றிய தகவல்கள் எட்டாவது வருடாந்திர பொதுக் கூட்டம் பற்றிய அறிவிப்பில் வழங்கப்படும்.

ஏப்ரல் 24, 2024 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒரு பங்கிற்கு ரூ.1/– ஈவுத்தொகை பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பதை பங்குதாரர்கள் சுவனத்தில் கொள்ளவும். மார்ச் 31, 2024இல் முடிவடைந்த நிதியாண்டிற்கான ஈவுத்தொகைக்கான பதிவு தேதி ஆகஸ்ட் 9, 2024 ஆகும். பங்குதாரர்களால் வரவிருக்கும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதும், ஈவுத்தொகை, தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் புதுப்பித்த பங்குதாரர்களுக்கு ஆன்லைன் பரிமாற்ற முறைகள் மூலம் சட்டப்பூர்வ காலக்கெடுவுக்குள் மின்னணு முறையில் செலுத்தப்படும். தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்காத பங்குதாராகளுக்கு, ஈவுத்தொகை வாரண்டுகள்/ டிமாண்ட் டிராப்ட்கள்/ காசோலைகள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும். ஈவுத்தொகையைப் பெறுவதில் தாமதத்தைத் தவிர்க்க, பங்குதாரர்கள் தங்கள் டெபாசிட்டரிகளுடன் (பங்குகள் டிமெட்டீரியலைஸ் செய்யப்பட்ட பயன்முறையில் வைத்திருக்கும் இடத்தில்) மற்றும் நிறுவனத்தின் RTA (பங்குகள் காகித பயன்முறையில் இருக்கும்) மூலம் நேரடியாக தங்கள் வங்கிக்

கணக்கில் ஈவுத்தொகையைப் பெற தங்கள் KYC ஐ புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். டிமெட்டீரியலைஸ்டு முறையில் பங்கு வைத்திருப்பவர்கள், முகவரி அல்லது வங்கிக் கணக்கு விவரங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அந்தந்த டெபாசிட்டரி பங்கேற்பாளர்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காகித வடிவில் முறையில் பங்கு வைத்திருப்பவர்கள் சரியான நேரத்தில் ஈவுத்தொகையைப் பெறுவதற்கு எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (ECS) பயன்முறையைத் தேர்வு செய்யுமாறு கோரப்படுகிறார்கள். கேள்விகள்/குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு உறுப்பினர்கள் பின்வரும் தொடர்பு விவரங்களைக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

எக்விடாஸ் ஸமால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட். வது தளம், பேஸ் ஐஐ, ஸ்பென்சர் பிளாசா, 769, ாட் ரோடு, அண்ணா சாலை, சென்னை 2 Ph: +91 44 42995000; Fax +9144 42995050

கேஃபின் டெக்னாலலிஸ் லிப்

மனை எண். 31-32, கச்சிபோலி பினான்ஷியல் டிஸ்ட்ரிக்ட், நானக்ரம்குடா, ஹைதராபாத் 500 032 டோல் ஃப்ரீ எண். : 18003094001, கொலைபேசி : 040 87162222 மின்னஞ்சல் : einward.ris@kfintech.com

எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட்கா

BRIDGESSIE N நிறுவன செயலாளர்

இடம் : சென்னை தேதி : ஆகஸ்ட் 3, 2024

மின்னஞ்சல் : cs@equitasbank.com